

சகரியா

கர்த்தர்தமதுஜனங்கள்திரும்பவேண்டும்
எனவிரும்புகிறார்

௧ கர்த்தரிடமிருந்துபெரகியாவின்மகன்
சகரியாவுக்குஒருசெய்திவந்ததுஇதுதரியு
பெர்சியாவைஅரசாண்டஇரண்டாம்ஆண்டு
எட்டாம்மாதம்(சகரியாபெரகியாவின்மகன்
பெரகியாதீர்க்கதரிசியானஇத்தோவின்மகன்
இதுதான்அந்தசெய்தி

௨ கர்த்தர்உங்களதுமுற்பிதாக்கள்மேல்மிகவும்
கோபங்கொண்டவரானார்

௩ நீங்கள்இவற்றைஜனங்களிடம்
சொல்லவேண்டும்கர்த்தர்என்னிடம்திரும்பி
வாருங்கள்நான்உங்களிடம்திரும்பிவருவேன்
என்கிறார்சர்வவல்லமையுள்ளகர்த்தர்
இவற்றைச்சொன்னார்

௪ கர்த்தர்நீங்கள்உங்கள்முற்பிதாக்களைப்
போன்றிருக்கக்கூடாதுகடந்தகாலத்தில்
தீர்க்கதரிசிகள்அவர்களிடம்சர்வ
வல்லமையுள்ளகர்த்தர்நீங்கள்உங்களது
தீயவாழ்க்கைமுறையைமாற்றவேண்டும்
எனவிரும்புகிறார்தீயவற்றைச்செய்வதை
நிறுத்துங்கள்என்றார்கள்ஆனால்உங்கள்
முற்பிதாக்கள்நான்சொன்னதைக்
கேட்கவில்லைஎன்றார்கர்த்தர்இவற்றைச்
சொன்னார்

௫ கர்த்தர்உங்கள்முற்பிதாக்கள்
போய்விட்டனர்அந்தத்தீர்க்கதரிசிகள்

என்றென்றைக்கும்வாழவில்லை
 கூதீர்க்கதரிசிகள்எனதுவேலைக்காரர்கள்
 நான்எனதுவார்த்தைகளையும்
 சட்டங்களையும்போதனைகளையும்
 அவர்களைப்பயன்படுத்திஉன்
 முற்பிதாக்களுக்குச்சொன்னேன்
 உனதுமுற்பிதாக்கள்இறுதியில்தங்கள்
 பாடங்களைக்கற்றனர்அவர்கள்சர்வ
 வல்லமையுள்ளகர்த்தர்தான்எவற்றைச்
 செய்யவேண்டும்எனச்சென்னாரோ
 அதைச்செய்தார்நாங்கள்வாழ்ந்த
 வாழ்க்கைமுறைக்காகவும்நாங்கள்செய்த
 தீமைக்காகவும்அவர்கள்களைத்தண்டித்தார்
 என்றார்கள்எனவேஅவர்கள்தேவனிடம்
 திரும்பிவந்தனர்என்றார்

நான்குகுதிரைகள்

எதரியுஅரசாண்டஇரண்டாம்ஆண்டுசேபாத்
 மாதமாகியபதினோராம்மாதம்இருபத்து
 நாலாந்தேதியிலேகர்த்தரிடமிருந்து
 சகரியாவுக்குஇன்னொருசெய்திவந்தது
 (தீர்க்கதரிசிஇத்தோவின்மகன்பெரகியா
 இவனதுமகன்சகரியா)இதுதான்செய்தி
 அஇரவில்நான்ஒருமனிதன்சிவப்புக்
 குதிரையில்ஏறிவருவதைப்பார்த்தேன்
 அவன்பள்ளத்தாக்கில்இருந்தநறுமணப்
 புதருக்குள்செடிகளுக்கிடையேநின்றான்
 அவனுக்குப்பின்சிவப்பும்மங்கினநிறமும்
 வெண்மையுமானகுதிரைகள்நின்றன
 கூநான்ஐயாஇந்தக்குதிரைகள்எதற்காக

என்றுகேட்டேன்

பிறகுஎன்னிடம்பேசினதேவதூதன்இந்தக் குதிரைகள்எதற்காகஉள்ளனஎன்பதைநான் உனக்குக்காட்டுவேன்என்றான்

௧௦பிறகுபுதருக்குள்நின்றஅந்தமனிதன் கர்த்தர்இந்தக்குதிரைகளைப்பூமியில் அங்கும்இங்கும்போவதற்காகஅனுப்பினார் என்றான்

௧௧அதன்பிறகுநறுமணப்புதருக்குள்நின்ற கர்த்தருடையதூதனிடத்தில்குதிரைகள் நாங்கள்பூமிமுழுதும்சுற்றித்திரிந்தோம் எல்லாம்அமைதியாகஇருக்கிறதுஎன்றன

௧௨பின்னர்கர்த்தருடையதூதன்கர்த்தாவே நீர்இன்னும்எவ்வளவுகாலத்துக்கு எருசலேமையும்யூதாவின்நகரங்களையும் ஆறுதல்படுத்தாமலிருப்பீர்எழுபது ஆண்டுகளாகஇந்நகரங்களின்மேல்நீர்உமது கோபத்தைக்காட்டினீர்என்றான்

௧௩பின்னர்கர்த்தர்என்னோடு

பேசிக்கொண்டிருந்ததேவதூதனிடம்நல்ல ஆறுதலானவார்த்தைகளைப்பேசினார்

௧௪பின்னர்தூதன்ஜனங்களிடம்இவற்றைச் சொல்லவேண்டும்என்றுசொன்னான்சர்வ வல்லமையுள்ளகர்த்தர்சூறுகிறார் நான்எருசலேம்மற்றும்சீயோன்மீது உறுதியானஅன்புகொண்டிருந்தேன்

௧௫நான்தாங்கள்பாதுகாப்பாகஇருக்கிறோம் என்றுஎண்ணும்நாடுகள்மீதுமிகவும் கோபமாகஇருக்கிறேன்

நான்கொஞ்சம்கோபம்கொண்டிருந்தபோது
என்ஜனங்களைத்தண்டிக்கஅந்தநாடுகளைப்
பயன்படுத்தினேன்

ஆனால்அந்தநாடுகள்பெருஞ்சேதத்திற்குக்
காரணமாயின

^{கக்}எனவேகர்த்தர்கூறுகிறார்

நான்எருசலேமிற்குத்திரும்பிவருவேன்

அவளுக்குஆறுதல்கூறுவேன்

சர்வவல்லமையுள்ளகர்த்தர்கூறுகிறார்

எருசலேமைமீண்டும்கட்டுவேன்எனதுவீடு

அங்கேகட்டப்படும்

^{கக்}தூதன்சூட எனதுநகரங்கள்மீண்டும்

வளம்பெறும்

நான்சீயோனுக்குஆறுதல்களிப்பேன்

நான்எனதுசிறப்புக்குரியநகரமாக

எருசலேமைத்தேர்ந்தெடுப்பேன்

என்றுசர்வவல்லமையுள்ளகர்த்தர்கூறுகிறார்

என்றான்

நான்குகொம்புகளும்நான்கு

தொழிலாளிகளும்

^{கக்}அபிறகுநான்மேலேபார்த்தேன்நான்கு

கொம்புகளைக்கண்டேன்

^{கக்}அபிறகுநான்என்னோடுபேசிக்கொண்டிருந்த

தூதனிடம்இக்கொம்புகளின்அர்த்தம்என்ன

என்றுகேட்டேன்

அவர்இக்கொம்புகள்இஸ்ரவேல்யூதா

மற்றும்எருசலேம்ஜனங்களைஅன்னிய

நாடுகளுக்குத்தூரத்தினன்றார்

௨௦ பிறகு கர்த்தர் நான்கு தொழிலாளிகளைக் காட்டினார்

௨௧ நான் அவரிடம் இந்த நான்கு ஆட்களும் என்ன செய்யவந்திருக்கிறார்கள் எனக் கேட்டேன்
 அவர் இம்மனிதர்கள் இக்கொம்புகளை அச்சுறுத்தி வெளியில் எறிந்து போட வந்திருக்கின்றனர் அக்கொம்புகள் யூதாவின் ஜனங்களை அயல்நாடுகளுக்குப் பலவந்தமாக தூக்கி எறிந்தன அக்கொம்புகள் எவரிடமும் இரக்கம் காட்டவில்லை அக்கொம்புகள் யூதா ஜனங்களை அயல்நாடுகளுக்குத் தூக்கி எறிவதின் அடையாளமாக உள்ளன என்றார்

௨

எருசலேமின் அளவுகள்

௧ பிறகு நான்பார்த்தேன் நான் ஒரு மனிதன் அளவுகயிற்றினை எடுத்துக்கொண்டு நிற்பதைக்கண்டேன்

௨ நான் அவனிடம் எங்கே போய்கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன் அவன் என்னிடம் நான் எருசலேமை அளந்து எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எனப்பார்க்கப்போகிறேன் என்றான்
 ௩ பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் விலகினான் இன்னொரு தூதன் அவனோடு பேசப்போனான்
 ௪ அவன் அவனிடம் ஓடிப்போய் அந்த இளைஞனிடம் எருசலேமானது அளக்க முடியாதவகையில் பெரிதாக உள்ளது என்று

சொல்அவனிடம்இவற்றைச்சொல்
 எருசலேம்சுவர்களில்லாதநகரமாகும்
 ஏனென்றால்அங்கேஏராளமானஜனங்களும்
 மிருகங்களும்வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன
 ருகர்த்தர்சூறுகிறார்
 நான்அவளைக்காப்பாற்றுவதற்குஅவளைச்
 சுற்றிநெருப்புச்சுவராகஇருப்பேன்
 அந்நகரத்திற்குமகிமையைக்கொண்டுவர
 நான்அங்கேகுடியிருப்பேன் என்றான்
 தேவன்தமதுஜனங்களைவீட்டிற்கு
 அழைக்கின்றார்
 கர்த்தர்சூறுகிறார்
 சீக்கிரம்வடக்கேஉள்ளநிலத்திலிருந்துஓடு
 ஆம்நான்உங்கள்ஜனங்களைஎல்லாத்
 திசைகளுக்கும்சிதறடித்தேன்என்பது
 உண்மை
 எசீயோனிலிருந்துஉனதுஜனங்கள்
 பாபிலோனில்கைதிகளாகஇருக்கிறார்கள்
 ஆனால்இப்பொழுதுதப்பிஅந்த
 நகரத்திலிருந்துவெளியேஓடுங்கள்
 அசர்வவல்லமையுள்ளகர்த்தர்இவற்றைச்
 சொன்னார்
 உன்னிடமிருந்துதிருடியஜனங்களிடத்திற்கு
 என்னைஅனுப்பினார்
 உங்களைக்கனப்படுத்தும்படிஎன்னை
 அனுப்பினார்ஏனென்றால்யார்உன்னைக்
 காயப்படுத்தினாலும்அதுதேவனுடைய
 கண்மணியைக்காயப்படுத்துவது
 போன்றதாகும்

கூபாபிலோனியர்என்ஜனங்களை
 அடிமைப்படுத்தினார்கள்
 ஆனால்நான் அவர்களைப்பலமாகஅடிப்பேன்
 அவர்கள்என்ஜனங்களின் அடிமைகளாவார்கள்
 பிறகுசர்வவல்லமையுள்ளகர்த்தர்என்னை
 அனுப்பினார்என்பதைஅறிவார்கள்
 கூகர்த்தர்சூறுகிறார்
 சீயோனேமகிழ்ச்சியோடுஇரு
 ஏனென்றால்நான்வந்துக்கொண்டிருக்கிறேன்
 நான்உங்கள்நகரத்தில்வாழ்வேன்
 கூகஅந்தநேரத்தில்பலநாடுகளிலிருந்து
 ஜனங்கள்என்னிடம்வருவார்கள்
 அவர்கள்எனதுஜனங்களாவார்கள்
 நான்உங்கள்நகரில்வாழ்வேன்
 பிறகுசர்வவல்லமையுள்ளகர்த்தர்
 என்னை அனுப்பினார்என்பதைநீங்கள்
 அறிவீர்கள்
 கூகர்த்தர்எருசலேமைத்தனதுசிறப்புக்குரிய
 நகரமாகத்தேர்ந்தெடுப்பார்
 யூதாபரிசுத்தமானநாடாகஅவரதுபங்காகச்
 சேரும்
 கூகஒவ்வொருவரும்அமைதியாக
 இருப்பார்கள்
 கர்த்தர்அவரதுபரிசுத்தமானவீட்டைவிட்டு
 வெளியேவருவார்

௩

தலைமைஆசாரியன்

கூபிறகுதலைமைஆசாரியனாகிய
 யோசுவாவைஎனக்குதூதன்காட்டினான்

யோசவாகர்த்தருடையதூதனுக்குமுன்னால்
நின்றுக்கொண்டிருந்தான்சாத்தான்
யோசவாவைக்குற்றஞ்சாட்டும்படிஅவன்
வலதுபக்கத்திலேஇருந்தான்

^௨பிறகு கர்த்தருடையதூதன்சாத்தானே
கர்த்தர்உன்னைதொடர்ந்துகுற்றஞ்சாட்டுவார்
கர்த்தர்எருசலேமைத்தனதுசிறப்புக்குரிய
நகரமாகத்தேர்ந்தெடுத்திருக்கிறார்அவர்
நகரைக்காப்பாற்றினார்இதுஎரிகின்ற
நெருப்பிலிருந்துகட்டையைஉருவிஎடுப்பது
போன்றதாகும்என்றான்

^௩யோசவாதூதனுக்குமுன்னின்று
கொண்டிருந்தான்யோசவாஒருஅழுக்கான
ஆடையைஅணிந்திருந்தான்

^௪பிறகுஅந்ததூதன் தன்னருகில்
நின்றுக்கொண்டிருந்தவர்களைநோக்கி
யோசவாவின்அழுக்குஆடைகளை
எடுத்துப்போடுங்கள்என்றான்பிறகுதூதன்
யோசவாவிடம்இப்பொழுதுநான்உனது
குற்றங்களைநீக்கியிருக்கிறேன்நான்
உனக்குபுதியஆடையைதருகிறேன்என்றான்

^௫பிறகுநான் அவனதுதலைமேல்சுத்தமான
தலைப்பாகையைஅணிவிஎன்றேன்எனவே
அவர்கள்அவன்தலைமேல்சுத்தமான
தலைப்பாகையைஅணிவித்தார்கள்
கர்த்தருடையதூதன்அங்கேநிற்கும்போது
அவர்கள்அவன்மேல்சுத்தமானஆடையை
வைத்தார்கள்

^௬பிறகு கர்த்தருடையதூதன்யோசவாவிடம்

இவற்றைச் சொன்னான்
 எசர்வவல்மையுள்ளகர்த்தர் இவற்றைச்
 சொன்னார்
 நான் சொல்கிறவழியில் வாழ்
 நான் சொன்னவற்றைச் செய்
 என் ஆலயத்தின்பொறுப்பாளராக நீ அதன்
 பிரகாரங்களைக் காவல் செய்வாய்
 இங்கு நிற்கும் தூதர்களைப் போல ஆலயத்தின்
 எவ்விடத்திற்கும் போகலாம் என்று நான்
 உனக்கு அனுமதி தருவேன்
 அ எனவே யோசவாநீயும் உன் முன்னால்
 அமர்ந்திருக்கும் உடன் ஆசாரியர்களும்
 நான் சொல்வதைக் கேட்கவேண்டும் நீயே
 தலைமை ஆசாரியன்
 உன்னோடு இருக்கிற ஜனங்கள் நான்
 என்னுடைய சிறப்பு வேலைக்காரனைக்
 கொண்டுவரும் போது செய்யப்போகும்
 செயல்களைக் காட்டும் உதாரணங்களாக
 இருக்கிறார்கள்
 நான் உண்மையாக என் சிறப்பு
 வேலைக்காரனைக் கொண்டுவருவேன்
 அவர்களை என அழைக்கப்படுகிறார்
 கூ பார் நான் யோசவாவின் முன்பு ஒரு
 சிறப்பான கல்லை வைத்தேன்
 அக்கல்லில் ஏழுபக்கங்கள் இருக்கின்றன
 நான் அந்தக்கல்லில் சிறப்புச் செய்தியைச்
 செதுக்குவேன்
 நான் இந்த நாட்டில் உள்ள அனைத்து
 குற்றங்களையும் ஒரேநாளில்

எடுத்துவிடுவேன் என்பதனை இது காட்டும்
 ௧௦ சர்வவல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்
 அந்தவேளையில் ஜனங்கள் தமது
 நண்பர்களோடும்
 அயலார்களோடும் அமர்ந்து பேசுவார்கள்
 அத்திமரம் மற்றும் திராட்சைகொடிகளுக்குக்
 கீழ் அமர ஒருவரையொருவர் அழைப்பார்கள்

௪

விளக்குத்தண்டும் இரண்டு ஒலிவ
 மரங்களும்

௧ பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த
 தூதன் என்னிடம் வந்து என்னை எழுப்பினான்
 நான்தூக்கத்திலிருந்து எழுந்தவனைப்
 போன்றிருந்தேன்

௨ பிறகு அந்தத்தூதன் நீ என்ன பார்க்கிறாய்
 என்று என்னிடம் கேட்டான்

நான் நான் முழுவதும் பொன்னாலான
 விளக்குத்தண்டைப்பார்க்கிறேன் விளக்குத்
 தண்டின் மேல் ஏழு விளக்குகள் இருந்தன
 விளக்குத்தண்டின் உச்சியில் ஒரு அகல்
 இருக்கிறது அந்த அகலிலிருந்து ஏழு
 குழாய்கள் வந்து கொண்டிருந்தன
 ஒவ்வொரு குழாயும் ஒவ்வொரு விளக்குக்கும்
 போகின்றன குழாய்கள் ஒவ்வொரு விளக்குக்கும்
 அகலிலிருந்து எண்ணெயைக் கொண்டு
 வருகின்றது

௩ அகலின் வலது பக்கம் ஒன்றும் இடது
 பக்கம் ஒன்றுமாக இரண்டு ஒலிவ மரங்கள்
 இருக்கின்றன இந்த மரங்கள் அகல்

விளக்குகளுக்குவேண்டியஎண்ணெயைக்
 கொடுக்கின்றனஎன்றேன்
^௪பிறகுநான்என்னோடுபேசிக்கொண்டிருந்த
 தூதனிடம்ஐயாஇவற்றின்பொருள்என்ன
 என்றுகேட்டேன்
^௫என்னோடுபேசிக்கொண்டிருந்ததூதன்
 இவைஎன்னவென்றுஉனக்குத்தெரியாதா
 எனக்கேட்டான்
 நான்இல்லைஐயாஎன்றேன்
^௬பிறகுஅவன்என்னிடமிருந்துதான்
 கர்த்தரிடமிருந்துசெருபாபேலுக்குச்
 சொல்லப்பட்டச்செய்திஉனக்கானஉதவி
 உனதுபலம்மற்றும்வல்லமையிலிருந்து
 வராதுஇல்லைஎனதுஆவியிலிருந்தே
 உனக்குஉதவிவரும்சர்வவல்லமையுள்ள
 கர்த்தர்இவற்றைச்சொன்னார்
^௭அந்தஉயரமானகுன்றுசெருபாபேலுக்கு
 முன்னால்சமநிலமாகும்அவன்ஆலயத்தைக்
 கட்டுவான்அந்தஇடத்தில்மிகவும்
 முக்கியமானகல்லைவைக்கும்போது
 ஜனங்கள்அழகாயிருக்கிறது
 அழகாயிருக்கிறதுஎன்றுசத்தமிடுவார்கள்
^௮எனக்குமேலும்வந்தகர்த்தருடைய
 செய்தியானது
^௯செருபாபேல்எனதுஆலயத்துக்கான
 அஸ்திபார்க்கல்லைஇடுவான்செருபாபேலே
 ஆலயம்கட்டும்வேலையைமுடிப்பான்
 பிறகுசர்வவல்லமையுள்ளகர்த்தர்என்னை
 ஜனங்களிடம்அனுப்பினார்என்பதைநீங்கள்

அறிவீர்கள்

கௌ ஜனங்கள் சிறுதொடக்கத்துக்காக
 அவமானம் அடையவேண்டாம் செருபாபேல்
 தூக்குநாலோடு கட்டிமுடித்த ஆலயத்தை
 அளந்து சோதிப்பதைப்பார்க்கும் போது
 ஜனங்கள் உண்மையிலேயே மகிழ்வார்கள்
 இப்பொழுது நீபார்த்த ஏழுபக்கமுள்ள கல்
 கர்த்தருடைய ஒவ்வொருதிசையிலும்
 பார்க்கிற கண்களை குறிக்கும் அவைபூமியின்
 மேலே எல்லாவற்றையும் பார்க்கின்றன

கௌ பிறகு நான் (சகரியா அவனிடம் நான்
 விளக்குத்தண்டின் வலதுபக்கத்தில்
 ஒன்றும் இடதுபக்கத்தில் ஒன்றுமாக ஒலிவ
 மரங்களைப்பார்த்தேன் அந்த இரண்டு ஒலிவ
 மரங்களின் அர்த்தம் என்ன எனக்கேட்டேன்

கௌ நான் அவனிடம் இரண்டு தங்கக்
 குழாய்களின் வழியாகத் தொங்கி தங்க
 நிற எண்ணெயைத் தங்களிடமிருந்து
 இறங்கச் செய்யும் ஒலிவ மரங்களின் இரண்டு
 கிளைகளின் அர்த்தம் என்ன என்றும் கேட்டேன்

கௌ பின்னர் அந்தத்தூதன் என்னிடம் இவற்றின்
 பொருள் என்னவென்று தெரியாதா
 எனக்கேட்டான்
 நான் இல்லை ஐயா என்றேன்

கௌ எனவே அவன் உலகம் முழுவதும்
 கர்த்தருக்கு சேவை செய்யத்தேர்ந்தெடுக்கப்பட்ட
 இருவரை அவை குறிக்கின்றன என்றான்

௩

பறக்கும்ஓலைச்சுருள்

கநான்மறுபடியும்மேலேபார்த்தேன்நான்ஒரு
பறக்கும்புத்தகச்சுருளைப்பார்த்தேன்

பு²தூதன்என்னிடம்என்னபார்க்கிறாய்எனக்
கேட்டான்

நான்ஒருபறக்கும்புத்தகச்சுருளைப்

பார்க்கிறேன்அந்தபுத்தகச்சுருள்30அடி

நீளமும்15அடிஅகலமும்கொண்டதுஎன்று

நான்சொன்னேன்

பு³பின்னர்தூதன்என்னிடம்சொன்னான்அந்த

புத்தகச்சுருளில்சாபம்எழுதப்பட்டிருக்கிறது

புத்தகச்சுருளின்ஒருபக்கத்தில்திருடிய

ஜனங்களுக்கானசாபம்எழுதப்பட்டுள்ளது

புத்தகச்சுருளின்இன்னொருபக்கத்தில்

வாக்குறுதிஅளிக்கும்போதுபொய்சொன்ன

ஜனங்களுக்கானசாபம்எழுதப்பட்டுள்ளது

பு⁴சர்வவல்லமையுள்ளகர்த்தர்கூறுகிறார்

நான்இந்தப்புத்தகச்சுருளைதிருடர்களின்

வீடுகளுக்கும்கர்த்தருடையநாமத்தால்பொய்

சத்தியம்செய்தவர்களின்வீடுகளுக்கும்

அனுப்புவேன்அந்தப்புத்தகச்சுருள்

அங்கேதங்கிஅதுஅவ்வீடுகளைஅழிக்கும்

அவ்வீட்டிலுள்ளகற்களும்மரத்தூண்களும்

அழிக்கப்படும்

பெண்ணும்வாளியும்

பு⁵பின்னர்என்னோடுபேசிக்கொண்டிருந்த

தூதன்வெளியேபோனான்அவன்என்னிடம்

பார்என்னவருகிறதென்றுகாண்கிறாய்என்று

கேட்டான்

சுநான்இதுஎன்னவென்றுஅறியேன்என
 சொன்னேன்
 அவன்இதுஒருஅளவுபார்க்கும்வாளிஎன்று
 சொன்னான்அதோடுஅவன்அந்தவாளி
 இந்தநாட்டிலுள்ளஜனங்களின்பாவங்களை
 அளக்கும்வாளிஎன்றுசொன்னான்

௭வாளியைமூடியிருந்தஈயத்தினாலான
 மூடிஅகற்றப்பட்டதுவாளிக்குள்ஒருபெண்
 உட்கார்ந்துகொண்டிருந்தாள்

அதூதன்இப்பெண்பாவத்தின்பிரதிநிதியாய்
 இருக்கிறாள்ளன்றான்பின்னர்தூதன்
 அப்பெண்ணைவாளிக்குள்எளிகனத்த
 மூடியினால்அதைமூடிப்போட்டான்இது
 பாவங்கள்மிகக்கனமானவைஎன்பதைக்
 காட்டும்

கூபின்னர்நான்ஏறிட்டுப்பார்த்தேன்நான்
 இரண்டுபெண்கள்நாரையைப்போன்ற
 சிறகுகளுடன்இருப்பதைப்பார்த்தேன்
 அவர்கள்பறந்துபோனார்கள்சிறகுகளிலுள்ள
 காற்றால்வாளியைதூக்கிப்போயினர்
 அவர்கள்வாளியைதூக்கிக்கொண்டு
 காற்றில்பறந்தனர்

கூபின்னர்நான்என்னோடுபேசிக்கொண்டிருந்த
 தூதனிடம்அவர்கள்வாளியைத்தூக்கிக்
 கொண்டுஎங்கேபோகிறார்கள்என்றேன்

ககதூதன்என்னிடம்அவர்கள்சிறையாரிலே
 அதற்குஒருவீட்டைக்கட்டப்போய்
 கொண்டிருக்கிறார்கள்அவர்கள்அந்த
 வீட்டைக்கட்டியபிறகுஅந்தவாளியைஅங்கே

வைப்பார்க்கள் என்றான்

சா

நான்குஇரதங்கள்

௧பின்னர்நான்சுற்றிதிரும்பினேன்நான்
மேலேபார்த்தேன்நான்நான்குஇரதங்கள்
இரண்டுவெண்கலமலைகளுக்கிடையில்
செல்வதைக்கண்டேன்

௨சிவப்புக்குதிரைகள்முதல்இரதத்தை
இழுத்துக்கொண்டுசென்றனஇரண்டாவது
இரதத்தைகருப்புக்குதிரைகள்
இழுத்துக்கொண்டுசென்றன

௩வெள்ளைக்குதிரைகள்மூன்றாவது
இரதத்தைஇழுத்துச்சென்றனசிவப்புப்
புள்ளிகளைஉடையகுதிரைகள்நான்காவது
இரதத்தைஇழுத்துச்சென்றன

௪பின்னர்என்னோடுபேசிக்கொண்டிருந்த
தூதனிடம்ஐயாஇவற்றின்பொருள்என்ன
என்றுகேட்டேன்

௫தூதன்இவைநான்குகாற்றுகள்இவை
இப்பொழுதுதான்உலகம்முழுவதற்கும்
ஆண்டவராகஇருக்கிறவரிடத்திலிருந்து
வந்திருக்கின்றன

௬கருப்புக்குதிரைகள்வடக்கேசெல்லும்
சிவப்புக்குதிரைகள்கிழக்கேசெல்லும்
வெள்ளைக்குதிரைகள்மேற்கேசெல்லும்
சிவப்புப்புள்ளிகளையுடையகுதிரைகள்
தெற்கேசெல்லும்என்றான்

௭சிவப்புப்புள்ளிகளையுடையகுதிரைகள்
புறப்பட்டுப்போய்பூமியில்அவைகளுக்கான

பகுதிகளைக்காண ஆவலாய் இருந்தன
 எனவேதூதன் அவைகளிடம்பூமிமுழுவதும்
 போங்கள் என்றான் எனவே அவைபூமியில்
 தங்கள் பகுதிகளில் நடந்து சென்றன
 அபின்னர்கர்த்தர் என்னைக்கூப்பிட்டார்
 அவர்பார்வடக்கே செல்லும் குதிரைகள்
 பாபிலோனில்தம் வேலையை முடித்து விட்டன
 அவை எனது ஆவியை அமைதிபடுத்தி விட்டன
 இப்பொழுது நான்கோபமாக இல்லை என்றார்
 ஆசாரியன் யோசுவா ஒரு கிரீடத்தைப்
 பெறுகிறான்

கூபின்னர் நான்கர்த்தரிடமிருந்து இன்னொரு
 செய்தியைப் பெற்றேன் அவர்

கூ^௦ எகல்தாயும் தொபியாவும் யெதாயாவும்
 பாபிலோனின் சிறைகைதிகளாய் இருந்து
 வந்திருக்கின்றனர் அம்மனிதர்களிடமிருந்து
 வெள்ளியையும் தங்கத்தையும் பெறுபிறகு
 செப்பனியாவின்கனாகிய யோசியாவின்
 வீட்டுக்குப்போ

கூ^௧ அந்தப்பொன்னையும் வெள்ளியையும்
 பயன்படுத்திகிரீடம் செய் அந்தக்கிரீடத்தை
 யோசுவாவின் தலையில் வை (யோசுவா
 தலைமை ஆசாரியனாக இருந்தான் யோசுவா
 யோத்சதாக்கின்மகன்பிறகு யோசுவாவிடம்
 இவற்றைச் சொல்

கூ^௨ சர்வவல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக்
 கூறுகிறார்

கிளை என்று அழைக்கப்படும் மனிதன்
 இருக்கிறார்

அவர்பலத்துடன்வளருவார்
 அவர்கர்த்தருடையஆலயத்தைகட்டுவார்
 கந் அவர்கர்த்தருடையஆலயத்தைக்கட்டி
 அதற்குரியப்பெருமையைப்பெறுவார்
 அவர்தனதுசிங்காசனத்தில்அமர்ந்து
 ஆள்பவனாவார்
 ஒருஆசாரியன்அவனருகில்நிற்பான்
 இவ்விரண்டுபேரும்சேர்ந்துசமாதானத்துடன்
 பணிசெய்வார்கள்
 கச அவர்கள்இந்தக்கிரீடத்தைஜனங்களுக்கு
 நினைவூட்டுவதற்காகஆலயத்தில்
 வைப்பார்கள்அந்தக்கிரீடம்எஸ்தாய்தொபியா
 யெதயாசெப்பனியாவின்மகன்யோசுவா
 ஆகியோருக்குநினவூட்டும்சின்னமாக
 இருக்கும்யோசியாஇதுஅரசனின்வல்லமை
 தேவனிடத்திலிருந்துவருகிறதுஎன்பதை
 அவர்களுக்குநினைவூட்டும்
 கருதொலைத்தூரத்தில்வாழும்ஜனங்களும்
 வந்துஅங்குஆலயம்கட்டுவார்கள்
 பின்னர்கர்த்தர்என்னைஉங்களுக்காக
 அனுப்பினார்என்பதைஉணர்வீர்கள்கர்த்தர்
 சொல்லுகிறபடிநீங்கள்செய்தால்இவை
 நிகழும்

எ

கர்த்தர்இரக்கத்தையும்கருணையையும்
 விரும்புகிறார்
 கதரியுவின்றான்காவதுஆட்சியாண்டில்
 கர்த்தரிடமிருந்துசகரியாவுக்குஒருசெய்தி
 வந்ததுஇதுஒன்பதாவதுமாதத்தின்நான்காம்

நாள்(அதுகிஸ்லேஎனப்படும்
^உபெத்தேல்ஜனங்கள்சரேத்சேரையும்
 ரெகெம்மெலேகும்அவனதுஆட்களையும்சில
 கேள்விகள்கேட்ககர்த்தரிடம்அனுப்பினார்கள்
^௩அவர்கள்தீர்க்கதரிசிகளிடமும்சர்வ
 வல்லமையுள்ளகர்த்தருடையஆலயத்தில்
 உள்ளஆசாரியர்களிடமும்சென்றனர்
 அம்மனிதர்கள்அவர்களிடம்இந்த
 கேள்வியைக்கேட்டனர்பலஆண்டுகளாக
 ஆலயத்தின்அழிவுக்காகநாங்கள்துக்கம்
 கொண்டோம்ஒவ்வொருஆண்டின்ஐந்தாவது
 மாதத்திலும்நாங்கள்அழுவதற்கும்
 உபவாசிப்பதற்கும்தனியானகாலத்தை
 நியமித்திருந்தோம்நாங்கள்இதனைத்
 தொடரவேண்டுமா
^௪நான்சர்வவல்லமையுள்ளகர்த்தரிடமிருந்து
 இந்தச்செய்தியைப்பெற்றேன்
^௫ஆசாரியர்களுக்கும்இந்தநாட்டிலுள்ள
 பிறருக்கும்இதனைக்கூறுநீங்கள்ஐந்தாவது
 மாதத்திலும்ஏழாவதுமாதத்திலும்உபவாசம்
 இருந்து70வருடங்கள்உங்கள்துக்கத்தைக்
 காட்டினீர்கள்ஆனால்அந்தஉபவாசம்
 எனக்காகவா
^௬இல்லைநீங்கள்உண்ணுவதும்குடிப்பதும்
 எனக்காகவாஇல்லைஇதுஉங்கள்சொந்த
 நலனுக்காக
^௭தேவன்முற்காலதீர்க்கதரிசிகளைக்கெண்டு
 இதேசெய்தியைச்சொல்லியிருக்கிறார்
 எருசலேம்ஒருவளமானநகரமாக

ஜனங்களால்நிறைந்திருந்தபோதுஅவர்
 இவற்றைச்சொன்னார்எருசலேமைச்
 சுற்றியுள்ளநகரங்களிலும்நெகேவ்
 மேற்கத்தியமலைஅடிவாரங்களிலும்
 ஜனங்கள்வாழ்ந்தகாலத்தில்தேவன்
 இவற்றைச்சொன்னார்
 அஇதுதான்சகரியாவுக்கானகர்த்தருடைய
 செய்தி

கூசர்வவல்லமையுள்ளகர்த்தர்
 எதுநன்மையும்நேர்மையும்கொண்டதோ
 அவற்றைநீசெய்யவேண்டும்
 நீங்கள்ஒருவருக்கொருவர்கருணையும்
 இரக்கமும்கொள்ளவேண்டும்
 கூவிதவைகளையும்அநாதைகளையும்
 அயல்நாட்டாரையும்ஏழைகளையும்
 துன்புறுத்தாதேயுங்கள்
 ஒருவருக்கொருவர்தீமைச்செய்யஎண்ணவும்
 வேண்டாம்என்றார்

கூக ஆனால்அந்தஜனங்கள்கேட்கமறுத்தனர்
 அவர்கள்அவர்விரும்பியதைசெய்ய
 மறுத்தனர்
 அவர்கள்தங்கள்காதுகளைமூடினார்கள்
 எனவேதேவன்என்னசொல்கிறார்என்பதை
 கேட்கமுடியவில்லை

கூஉ அவர்கள்மிகவும்கடினமனமுடையவர்கள்
 அவர்கள்சட்டங்களுக்குஅடிபணிவதில்லை
 சர்வவல்லமையுள்ளகர்த்தர்தனது
 ஆவியைக்கொண்டு

தனதுஜனங்களுக்குத்தீர்க்கதரிசிகள்
 மூலமாகசெய்திகளை அனுப்பினார்
 ஆனால்ஜனங்கள்கேட்கவில்லை
 எனவேசர்வவல்லமையுள்ளகர்த்தர்மிகவும்
 கோபமுற்றார்

^{கந்} ஆகவேசர்வவல்லமையுள்ளகர்த்தர்
 நான் அவர்களைக்கூப்பிட்டேன்
 அவர்கள்பதில்சொல்லவில்லை
 இப்பொழுது அவர்கள்என்னைக்கூப்பிட்டால்
 நான்பதில்சொல்லமாட்டேன்
^{கசு} நான்மற்றநாடுகளைஒருபுயலைப்போன்று
 அவர்களுக்குஎதிராகக்கொண்டுவருவேன்
 அவர்கள் அந்தநாடுகளை அறியமாட்டார்கள்
 ஆனால்இந்தநாடுபிறநாடுகள்வந்துபோன
 பிறகுஅழிக்கப்படும்
 இந்தசெழிப்பானநாடு அழிக்கப்படும்என்றார்

அ

எருசலேமைஆசீர்வதிக்ககர்த்தர்
 வாக்குறுதி அளிக்கிறார்
^க இதுதான்சர்வவல்லமையுள்ள
 கர்த்தரிடமிருந்துவருகிறசெய்தி
^உ சர்வவல்லமையுள்ளகர்த்தர்கூறுகிறார்
 நான்சீயோனைஉண்மையாகநேசிக்கிறேன்
 அவள்என்னைவிசுவாசிக்காதபோதுநான்
 மிகவும்கோபங்கொள்ளும்அளவுக்கு
 அதிகமாகஅவளைநேசித்தேன்.
^ந கர்த்தர்கூறுகிறார்நான்சீயோனுக்கு
 திரும்பவந்திருக்கிறேன்நான்எருசலேமில்
 வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்எருசலேம்

விசுவாசமுள்ளநகரம்என்றுஅழைக்கப்படும்
சர்வவல்லமையுள்ளகர்த்தருடைய
மலையானதுபரிசுத்தமானமலைஎன
அழைக்கப்படும்

^{சு}சர்வவல்லமையுள்ளகர்த்தர்கூறுகிறார்
எருசலேமின்பொதுஇடங்களில்வயதான
ஆண்களும்பெண்களும்மீண்டும்
காணப்படுவார்கள்ஜனங்கள்நீண்டகாலம்
கைதடியின்தேவைவரும்வரைவாழ்வார்கள்

^{ரு}நகரமானதுதெருக்களில்விளையாடும்
குழந்தைகளால்நிறைந்திருக்கும்

^{சு}தப்பிப்பிழைத்தவர்கள்இதனை
ஆச்சரியமானதுஎன்றுநினைப்பார்கள்
நானும்இதைஆச்சரியமானதுஎன்றே
நினைப்பேன்

^எசர்வவல்லமையுள்ளகர்த்தர்கூறுகிறார்
பார்நான்கிழக்கிலும்மேற்கிலும்உள்ள
நாடுகளிலிருந்துஎன்ஜனங்களைமீட்டுக்
கொண்டிருக்கிறேன்

^அஅவர்களைஇங்கேமீண்டும்அழைத்து
வருவேன்அவர்கள்எருசலேமில்வாழ்வார்கள்
அவர்கள்எனதுஜனங்களாகஇருப்பார்கள்
நான்அவர்களின்நல்லஉண்மையுள்ள
தேவனாகஇருப்பேன்

^{கூ}சர்வவல்லமையுள்ளகர்த்தர்
கூறுகிறார்பலமாயிருங்கள்இன்று
ஜனங்களாகியநீங்கள்அதேசெய்தியைக்
கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்இதுசர்வ
வல்லமையுள்ளகர்த்தர்தனதுஆலயத்தை

மீண்டும்கட்டமுதல்அஸ்திபாரக்கல்லைப்
போட்டபோதுசொன்னது

௧௦ அந்தநேரத்துக்குமுன்புகூலிக்கு
வேலைஆட்களையும்வாடகைக்கு
மிருகங்களையும்அமர்த்தமனிதர்களிடம்
பணம்இல்லாமல்இருந்ததுஜனங்களுக்கு
வந்துபோவதுபாதுகாப்பானதாகஇல்லை
அவர்களுக்குஎல்லாதுன்பங்களிலிருந்தும்
விடுதலைஇல்லாமல்இருந்ததுநான்
ஒவ்வொருவரையும்தன் அயலாருக்குஎதிராக
மாற்றியிருக்கிறேன்

௧௧ ஆனால்இப்பொழுதுஅதுபோன்றில்லை
மீதியானவர்களுக்குநான்முன்புபோன்று
இருக்கமாட்டேன்சர்வவல்லமையுள்ளகர்த்தர்
இவற்றைச்சொன்னார்

௧௨ இந்தஜனங்கள்சமாதானத்தோடு
நடுவார்கள்அவர்களின்திராட்சைச்
கொடிகள்திராட்சைகளைத்தரும்நிலம்
நல்லவிளைச்சலைக்கொடுக்கும்மேகங்கள்
மழையைத்தரும்நான்எனதுஜனங்களுக்கு
இவற்றையெல்லாம்தருவேன்

௧௩ ஜனங்கள்தமதுசாபங்களில்இஸ்ரவேல்
மற்றும்யூதாவின்பெயர்களைப்
பயன்படுத்தத்தொடங்கினார்கள் ஆனால்
நான்இஸ்ரவேலையும்யூதாவையும்
காப்பாற்றுவேன்அவற்றின்பெயர்கள்
ஆசீர்வாதங்களாகமாறும்எனவேஅஞ்ச
வேண்டாம்உறுதியாய்இருங்கள்

௧௪ சர்வவல்லமையுள்ளகர்த்தர்ஊறுகிறார்

உங்களதுமுற்பிதாக்கள்என்னைக்
கோபமுட்டினார்கள்எனவேநான் அவர்களை
அழிக்கமுடிவுசெய்தேன்மனதைமாற்றிக்
கொள்ளக்கூடாதுஎன்றுமுடிவுசெய்தேன்
சர்வவல்லமையுள்ளகர்த்தர்இவற்றைக்
கூறுகிறார்

கநு ஆனால்இப்பொழுதுநான்என்மனதை
மாற்றிக்கொண்டேன் அதேவழியில்நான்
எருசலேமிற்கும்யூதஜனங்களுக்கும்
நன்மைசெய்யவேண்டும்என்றுமுடிவு
செய்திருக்கிறேன்எனவேஅஞ்சவேண்டாம்

ககூ ஆனால்நீங்கள்இவற்றைச்
செய்யவேண்டும்நீங்கள்அயலாரிடம்
உண்மையைச்சொல்லுங்கள்உங்கள்
நகரங்களில்நீங்கள்முடிவெடுக்கும்போது
உண்மையானவற்றையும்சரியானவற்றையும்
செய்யுங்கள்அதுசமாதானத்தைக்
கொண்டுவரும்

க௪ உனதுஅயலார்களைத்துன்புறுத்தரகசியத்
திட்டங்களைப்போடவேண்டாம்பொய்யான
வாக்குறுதிகளைசெய்யவேண்டாம்நீங்கள்
அவற்றைச்செய்துமகிழ்ச்சிஅடையக்கூடாது
ஏனென்றால்நான்அவற்றைவெறுக்கிறேன்
கர்த்தர்இவற்றைக்கூறினார்

கஅநான்சர்வவல்லமையுள்ள
கர்த்தரிடமிருந்துஇச்செய்தியைப்பெற்றேன்
ககூ சர்வவல்லமையுள்ளகர்த்தர்கூறுகிறார்
உங்களுக்குத்துக்கம்கொள்ளவும்உபவாசம்
இருக்கவும்நாலாவதுமாதத்திலும்ஐந்தாவது

மாதத்திலும் ஏழுவாவது மாதத்திலும்
 பத்தாவது மாதத்திலும் சிறப்பான நாட்கள்
 இருக்கும் அந்தத்துக்கத்துக்குரிய நாட்களை
 மகிழ்ச்சிக்குரிய நாட்களாக மாற்றவேண்டும்
 அவை நல்ல மகிழ்ச்சிகரமான நாட்களாக
 இருக்கும் நீங்கள் உண்மையையும்
 சமாதானத்தையும் நேசிக்கவேண்டும்
 ௨௦ சர்வவல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்
 எதிர்காலத்தில் எருசலேமிற்குப் பல
 நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள்
 ௨௧ வேறுபட்ட நகரங்களிலிருந்து ஜனங்கள்
 ஒருவரையொருவர் வாழ்த்துதல்
 சொல்லுவார்கள்
 அவர்கள் நாங்கள் சர்வவல்லமையுள்ள
 கர்த்தரை தொழுது கொள்ளப்போகிறோம்
 என்பார்கள்
 மேலும் மற்றவன் நான் உன்னோடு
 வரவிரும்புகிறேன் என்பான்
 ௨௨ சர்வவல்லமையுள்ள கர்த்தரைப்
 பார்ப்பதற்காக அநேக நாடுகளிலிருந்து
 அநேக ஜனங்கள் வருவார்கள் அவர்கள்
 அவரை தொழுது கொள்வதற்காக வருவார்கள்
 ௨௩ சர்வவல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்
 அந்தவேளையில் வேறுவேறு மொழிகளைப்
 பேசுகிற ஜனங்கள் யூதரிடம் வருவார்கள்
 பல அன்னிய நாட்டினர் ஒரு யூதனின்
 உடையின் ஓரத்தைப் (வஸ்திரத்தொங்கலை
 பிடித்துக் கொள்வார்கள் அவர்கள் தேவன்
 உங்களோடு இருக்கிறார் என்பதைக்

கேள்விப்பட்டோம்நாங்கள் அவரை
தொழுதுகொள்ளஉங்களோடுவரலாமா
என்றுகேட்பார்கள்

க

பிறநாடுகளுக்குஎதிரானநியாயத்தீர்ப்பு
க^௧தேவனிடம்இருந்துஒருசெய்திஆதிராக்
நாட்டைப்பற்றியும்அவனதுதமஸ்கு
தலைநகரத்தைப்பற்றியும்எதிராகஉள்ள
கர்த்தருடையசெய்திஇஸ்ரவேலின்சகல
கோத்திரங்களில்உள்ளஜனங்கள்மட்டுமே
தேவனைப்பற்றித்தெரிந்தவர்களல்ல
அவரிடம்ஒவ்வொருவரும்உதவி
கேட்கிறார்கள்

௨^௨ஆமாத்ஆதிராக்நாட்டின்எல்லைதீரு
சீதோன்நகரத்தார்திறமையும்மதிநுட்பமும்
உடையவர்களாகஇருந்தபோதிலும்
இச்செய்திஅவர்களுக்குஎதிரானது
௩^௩தீருஒருகோட்டையைப்போன்றுகட்டப்பட்டது
அங்குள்ளஜனங்கள்வெள்ளியைவசூல்
செய்தார்கள்அதுபுழுதியைப்போல்
மிகுதியாகஇருந்ததுபொன்னானதுகளி
மண்ணைப்போன்றுசாதாரணமாகஇருந்தது
௪^௪ஆனால்நமதுஅதிகாரியாகியகர்த்தர்
அவற்றைஎடுத்துக்கொள்வார் அவர்ஆற்றல்
மிக்ககப்பல்படையைஅழிப்பார்நகரமானது
நெருப்பால்அழிக்கப்படும்
௫^௫அஸ்கலோனில்உள்ளஜனங்கள்அவற்றைப்
பார்ப்பார்கள் அவர்கள் அஞ்சுவார்கள்காத்தா
ஜனங்கள் அச்சத்தால்நடுங்குவார்கள்

எக்ரோன்ஜனங்கள்நிகழ்வதைப்பார்த்து
நம்பிக்கையைஇழப்பார்கள்காத்தாவிளந்த
அரசனும்விடுபடமாட்டான்அஸ்கலோனில்
எவரும்வாழமாட்டார்கள்

௬ அஸ்தோத்தில்உள்ளஜனங்கள்
தங்களதுஉண்மையானதந்தையாரென்று
அறியமாட்டார்கள்நான்தற்பெருமைமிக்க
பெலிஸ்தியஜனங்களைமுழுவதுமாக
அழிப்பேன்

௭ அவர்கள்இரத்தமுள்ளஇறைச்சியை
உண்ணமாட்டார்கள்வேறுஉண்ணக்கூடாத
உணவையும்உண்ணமாட்டார்கள்மீதியுள்ள
பெலிஸ்தியஜனங்கள்என்ஜனங்களின்ஒரு
பகுதியாகஇருப்பார்கள்அவர்கள்யூதாவின்
மற்றுமொறுகோத்திரமாகஇருப்பார்கள்
எக்ரோன்ஜனங்கள்என்ஜனங்களின்
ஒருபகுதியாகஎபூசியர்களைப்போல
இருப்பார்கள்நான்எனதுநாட்டைக்
காப்பாற்றுவேன்

௮ நான்பகைவர்கள்படைகளைஎன்நாட்டின்
வழியாகப்போகஅனுமதிக்கமாட்டேன்நான்
அவர்கள்என்ஜனங்களைத்துன்புறுத்தும்படி
விடமாட்டேன்என்சொந்தக்கண்களால்
எனதுஜனங்கள்கடந்தகாலத்தில்எவ்வளவு
துன்புற்றார்கள்எனப்பார்த்தேன்

வருங்காலஅரசன்

௯ சீயோன்நகரமேமகிழ்ச்சியாயிரு
எருசலேம்ஜனங்களேமகிழ்ச்சியோடு
கூவுங்கள்

பார்உனதுஅரசன்உன்னிடம்வருகிறார்
 அவர்நல்லவர்வெற்றிபெற்றஅரசன்
 ஆனால்அவர்பணிவுள்ளவர்
 அவர்கமுதைமேல்வந்துக்கொண்டிருக்கிறார்
 இதுவேலைசெய்யக்கூடியகமுதைக்குபிறந்த
 இளங்கமுதை

^{௧௦} அரசன் கூறுகிறார் நான் எப்பிராயீமின்
 இரதங்களை அழித்தேன்
 எருசலேமின் குதிரை வீரர்களை அழித்தேன்
 நான் போரில் பயன்படும் வில்களை
 அழித்தேன்
 அவ்வரசன் சமாதனத்தின் செய்தியை
 நாடுகளுக்கு அறிவிப்பான்
 அவன்கடல் விட்டு கடலையும் ஐபிராத்து நதி
 தொடங்கி
 பூமியிலுள்ள தொலைதூர இடங்களையும்
 ஆள்வான்

கர்த்தர்தனது ஜனங்களைப்

காப்பாற்றுவார்

^{௧௧} எருசலேமே உனது உடன்படிக்கையை நாம்
 இரத்தத்தால் முத்தரித்தோம்
 எனவே நான்தரையில் துவாரங்களில்
 அடைப்பட்ட ஜனங்களை விடுதலை
 பண்ணுவேன்

^{௧௨} கைதிகளே வீட்டிற்குப் போங்கள்
 இப்பொழுது நீங்கள் நம்பிக்கைக்கொள்ள
 இடமுண்டு
 நான்திரும்பி உங்களிடம் வருவேன்
 என்று இப்பொழுது சொல்கிறேன்

கந்யூதாவேநான்உன்னைவில்லைப்போல்
 பயன்படுத்துவேன்
 எப்பிராயீமேநான்உன்னைஅம்பாகப்
 பயன்படுத்துவேன்
 நான்உங்களைகிரேக்கநாட்டாருக்குஎதிராக
 வலிமையுள்ளவாளாகப்பயன்படுத்துவேன்
 கசு கர்த்தர் அவர்களிடம்தோன்றுவார்
 அவர்தமதுஅம்புகளைமின்னலைப்போன்று
 எய்வார்
 எனதுஅதிகாரியாகியகர்த்தர்எக்காளம்
 ஊதுவார்
 படையானதுபாலைவனப்புயல்போல்
 விரையும்
 கருசர்வவல்லமையுள்ளகர்த்தர்அவர்களைக்
 காப்பார்
 வீரர்கள்பகைவர்களைத்தோற்கடிப்பதற்காகக்
 கற்களையும்கவண்களையும்
 பயன்படுத்துவார்கள்
 அவர்கள்பகைவரின்இரத்தத்தைவடியச்
 செய்வார்கள்
 அதுதிராரட்சைரசத்தைப்போன்றுபாயும்
 அதுபலிபீடத்தின்மூலைகளில்வழியும்
 இரத்தத்தைப்போன்றுஇருக்கும்
 கசு அந்தநேரத்தில்அவர்களின்தேவனாகிய
 கர்த்தர்
 மேய்ப்பன்ஆடுகளைக்காப்பதுபோலகாப்பார்
 அவருக்குஅவர்கள்விலைமதிப்பற்றவர்கள்
 அவர்கள்அவரதுநாட்டில்ஒளிவீசும்
 நகைகளைப்போன்றவர்கள்

க௭ எல்லாம்நல்லதாகவும்அழகானதாகவும்
 இருக்கும்
 அங்கேஅற்புதமானஅறுவடைஇருக்கும்
 ஆனால்அதுஉணவாகவும்திராட்சைரசமாகவும்
 இருக்காது
 இல்லைஇதுஇளம்ஆண்களும்
 பெண்களுமாய்இருக்கும்

௧௦

கர்த்தருடையவாக்குறுதிகள்

௧ மழைக்காலத்தில்மழைக்காகக்கர்த்தரிடம்
 ஜெபம்செய்கர்த்தர்மின்னலைஅனுப்புவார்
 மழைவிழும்ஒவ்வொருவரின்வயலிலும்
 தேவன்செடிகளைவளரச்செய்வார்
 ௨ ஜனங்கள்தங்கள்சிறியசிலைகளையும்
 மந்திரத்தையும்பயன்படுத்திவருங்காலத்தை
 அறிந்துக்கொள்ளமுயல்வார்கள்ஆனால்
 அவைபயனற்றதாகும்அந்தஜனங்கள்
 தரிசனங்களைப்பார்த்துஅவர்கள்
 கனவுகளைப்பற்றிசொல்வார்கள்ஆனால்
 இதுவீணானதுஅவைகள்பொய்கள்எனவே
 ஜனங்கள்உதவிக்காகஅங்கும்இங்கும்
 அலைந்துஆடுகளைப்போல்கதறுவார்கள்
 ஆனால்அவர்களைவழிகாட்டிஅழைத்துச்
 செல்லமேய்ப்பன்எவரும்இருக்கமாட்டார்கள்
 ௩ கர்த்தர்கூறுகிறார்நான்மேய்ப்பர்கள்மீது
 (தலைவர்கள்கோபமாகஇருக்கிறேன்எனது
 ஆடுகளுக்கு(ஜனங்கள்என்னநிகழ்கிறதோ
 அவற்றுக்குஅத்தலைவர்களைப்
 பொறுப்பாளர்களாகஆக்கினேன்(யூதாவின்

ஐனங்கள் தேவனுடைய மந்தை சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உண்மையிலேயே தமது மந்தையைப் பற்றி அக்கறை கொள்வார் ஒரு போர்வீரன் தனது அழகிய போர்க்குதிரையைக் காப்பது போன்று அவர் காப்பார்)

^௪ யூதா விலிருந்து மூலைக்கல் கூடார முனை போர்வில் முன்னேறும் வீரர்கள் எல்லாம் சேர்ந்து வரும்

^௫ அவர்கள் தம்பகை வரை வெல்வார்கள் இது வீரர்கள் தெருவில் உள்ள சேற்றில் செல்வது போல் இருக்கும் அவர்கள் போரிடுவார்கள் கர்த்தர் அவர்களோடு இருக்கும் வரை அவர்கள் குதிரை வீரர்களைக் கூடத் தோற்கடிப்பார்கள்

^௬ நான் யூதாவின் குடும்பத்தை வலிமை உள்ளவர்களாக்குவேன் போரில் யோசேப்பிற்கு வெற்றி பெற நான் உதவுவேன் நான் அவர்களைப்பாதுகாப்போடு திரும்பக்கொண்டுவருவேன் நான் அவர்களை ஆறுதல்படுத்துவேன் இது நான் அவர்களை என்றும் புறம்பாக்கி விடாமல் இருப்பவர்களைப்போல் இருப்பார்கள் நான் அவர்களின் தேவனாகிய கர்த்தர் நான் அவர்களுக்கு உதவுவேன்

^௭ எப்பிராயீமின் ஐனங்கள் அளவுக்குமீறி மதுபானம் குடித்த வீரர்களைப்போன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் அவர்களது குழந்தைகளும் கூட மகிழுவார்கள் அவர்கள் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியடையும்

அநான் அவர்களைப்பார்த்துபரிகசிப்பேன்
நான் அவர்கள் அனைவரையும் ஒன்று
சேர்ப்பேன் நான் உண்மையாக அவர்களைக்
காப்பாற்றுவேன் அங்கே ஏராளமான
ஜனங்கள் இருப்பார்கள்

^௯ ஆம் நான் எனது ஜனங்களை நாடுகள்
முழுவதும் சிதறடித்திருக்கிறேன் ஆனால்
அத்தொலைநாடுகளிலிருந்து அவர்கள்
என்னை நினைவுகூருவார்கள் அவர்களும்
அவர்களது பிள்ளைகளும் வாழுவார்கள்
அவர்கள் திரும்ப வருவார்கள்

^{௧௦} நான் என்கிப்திலிருந்தும் அசீரியாவிலிருந்தும்
அவர்களை மீண்டும் அழைத்து வருவேன் நான்
அவர்களை கீலேயா த்பகுதிக்கு கொண்டு
வருவேன் அவர்களுக்கு இடம்போதாமல்
போவதால் நான் அவர்களை அருகிலுள்ள
லீபனோனிலும் வாழச் செய்வேன்

^{௧௧} தேவன் முன்பு அவர்களை என்கிப்திலிருந்து
வெளியே கொண்டு வந்தபோது
இருந்தது போல் இருக்கும் அவர்களின்
அலைகளை அடிப்பார்கடல் பிளக்கும்
ஜனங்கள் துன்பக்கடலை நடந்து கடப்பார்கள்
கர்த்தர் நதியின் ஓடைகளை வறண்டு போகச்
செய்வார் அவர் அசீரியாவின் கர்வத்தையும்
என்கிப்தின் அதிகாரத்தையும் அழிப்பார்

^{௧௨} கர்த்தர் தமது ஜனங்களைப்
பலமுள்ளவராகச் செய்வார் அவர்கள்
அவருக்காக அவரது நாமத்தில் வாழ்வார்கள்
கர்த்தர் இவற்றைச் சொன்னார்

கக

தேவன்மற்றநாடுகளைத்தண்டிப்பார்

^கவீபனோனே உன்வாசலைத்திற

அதனால்நெருப்பு அதன்வழியாகவந்து உன்
கேதுருமரங்களை எரிக்கும்

^உசைபிரஸ்மரங்கள் அழும் ஏனென்றால்

கேதுருமரங்கள் விழுந்திருக்கும்

அந்தப்பலமானமரங்கள் எடுத்துச்

செல்லப்படும்

பாஷானிலுள்ள ஓக்மரங்கள் வெட்டப்பட்ட

காடுகளுக்காககதறும்

^ஙஅழுதுகொண்டிருக்கும்மேய்ப்பர்களைக்

கவனி

அவர்களின் ஆற்றல்மிக்கதலைவர்கள்

கொண்டுப்போகப்பட்டனர்

கெர்ச்சித்துக்கொண்டிருக்கும் இளஞ்

சிங்கங்களைக்கவனி

அவற்றின் அடர்ந்தபுதர்களையோர்தான்

நதிக்கரையில் இருந்தன அவை

அழிந்துப்போயின

^சஎனது தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்

கொலைச்செய்யப்படுவதற்குரிய ஆடுகளைப்

பொறுப்புடன் கவனித்துக் கொள்ளுங்கள்

^{ரு}அவர்களின் தலைவர்கள் சொந்தக்காரர்களையும்

வியாபாரிகளையும் போல உள்ளனர்

சொந்தக்காரர்கள் தமது ஆடுகளைக்

கொல்கிறார்கள் ஆனால் தண்டிக்கப்படுவதில்லை

வியாபாரிகள் ஆட்டினை விற்று கர்த்தரைத்

துதியுங்கள் நான் செல்வந்தன் ஆனேன்

என்பார்களமேய்ப்பர்கள்தம்ஆடுகளுக்காக
வருத்தப்படுவதில்லை

௬நான்இந்நாட்டில்வாழ்கிறஜனங்களுக்காக
வருத்தப்படுவதில்லைகர்த்தர்இவற்றைச்
சொன்னார்பார்நான்ஒவ்வொருவரையும்
அவர்களதுஅயலகத்தாரும்அரசனும்
அடக்கியாண்டுஅவர்களதுநாட்டினை
அழிக்கும்படிவிடுவேன்அப்போதுநான்
அவர்களைத்தடுப்பதில்லை

௭எனவேநான்கொல்லப்படுவதற்குரிய
அந்தப்பரிதாபத்துக்குரியஆடுகளை
மேய்ப்பேன்நான்இரண்டுகோல்களை
கண்டெடுப்பேன்ஒன்றிற்குஅனுக்கிரகம்
என்றும்இன்னொன்றிற்குஒற்றுமைஎன்றும்
பேரிடுவேன்பின்னர்நான்ஆடுகளை
மேய்க்கத்தொடங்குவேன்

௮நான்ஒரேமாதத்தில்மூன்றுமேய்ப்பர்களைக்
கொன்றுப்போட்டேன்நான்ஆடுகளின்மேல்
கோபமுற்றேன்அவைஎன்னைவெறுக்க
தொடங்கின

௯பின்னர்நான்உங்களைகவனியாமல்
நிறுத்திவிடுவேன்நான்உங்களை
இனிமேல்மேய்ப்பதில்லைநான்அவற்றில்
மரிக்கவிரும்புகிறவர்களைமரிக்கட்டும்
என்றுவிடுவேன்நான்அவற்றில்அழிய
விரும்புகிறவர்கள்அழியட்டும்என்று
விடுவேன்மீதியானவைஒன்றைஒன்று
அழிக்கும்

௧௦பிறகுநான்அனுக்கிரகம்என்றகோலை

எடுத்தேன்நான் அதனைஉடைத்தேன்
தேவன் அனைத்துஜனங்களோடும்செய்த
உடன்படிக்கைஉடைந்துபோனதுஎன்பதைச்
காட்டவேஇதனைச்செய்தேன்

கக அந்நாளில்உடன்படிக்கைமுடிந்தது
எனக்காகக்காத்திருந்தபரிதாபத்திற்குரிய
ஆடுகள்இச்செய்திகர்த்தரிடமிருந்துவந்தது
என்பதைஅறிந்தன

கஉ பிறகுநான்சொன்னேன்நீங்கள்எனக்குக்
கூலிகொடுக்கவிரும்பினால்கொடுங்கள்
இல்லாவிட்டால்வேண்டாம்எனவே
அவர்கள்எனக்கு30வெள்ளிக்காசுகளைக்
கொடுத்தார்கள்

கங பிறகுசுரத்தர்என்னிடம்நான்
இவ்வளவேமதிப்புள்ளவன்என்றுஅவர்கள்
நினைக்கிறார்கள்எனவேஅத்தொகையை
ஆலயக்கருவூலத்தில்எறிஎன்றார்எனவே
நான்முப்பதுவெள்ளிக்காசுகளைஎடுத்து
சுரத்தருடையஆலயக்கருவூலத்தில்
எறிந்தேன்

கசு பின்னர்நான்ஒற்றுமைஎன்றகோலை
இரண்டுதுண்டுகளாகஉடைத்தேன்யூதாவும்
இஸ்ரவேலும்கொண்டஒற்றுமைஉடைந்தது
என்றுகாட்டவேஇவ்வாறுசெய்தேன்

கரு பிறகுசுரத்தர்என்னிடம்மதியற்ற
மேய்ப்பனொருவன்பயன்படுத்தும்
பொருட்களைஇப்பொழுதுநீஎடுத்துக்கொள்

கசு இதுநான்இந்தநாட்டுக்குப்புதிய

மேய்ப்பனைஏற்படுத்துவேன் என்பதைக்
காட்டும் ஆனால் இந்த இளைஞனால்
இழந்துப்போன ஆடுகளைப்பேணிக்காக்க
இயலாது அவனால்காயப்பட்ட ஆடுகளைக்
குணப்படுத்தவும் முடியாது அவனால்
மெலிந்தவற்றுக்கு உண்டமுடியாது அவன்
கொழுத்தவற்றை முழுமையாக உண்பான்
அவற்றின் குளம்புகள் மட்டுமே மீதியாகும்
என்றார்

^{௧௭} ஓ எனது பயனற்ற மேய்ப்பனே
நீன்மந்தையைக் கைவிட்டாய்
அவனைத் தண்டித்து விடு
அவனது வலது கண்ணையும் கையையும்
வாளால் வெட்டு
அவனது வலது கை பயனற்றுப்போகும்
அவனது வலது கண் குருடாகும்

௧௨

யூதாவைச் சுற்றியுள்ள நாடுகளைப்பற்றிய
தரிசனங்கள்

^{௧௮} இஸ்ரவேலைப்பற்றிகர்த்தரிடமிருந்து
வந்ததுக்கச்செய்திகர்த்தர்வானத்தையும்
பூமியையும் படைத்தார் அவர்மனிதனின்
ஆவியை அவனுக்குள் வைத்தார் கர்த்தர்
^{௧௯} பார்நான் சுற்றியுள்ள நாடுகளுக்கு
எருசலேமைநச்சுகிண்ணமாகச்செய்வேன்
நாடுகள்வந்து அந்நகரத்தைத்தாக்கும் யூதா
முழுவதும் வலைக்குள் அகப்படும்

^{௨௦} ஆனால் நான் எருசலேமைக்கனமான
பாறையாக்குவேன் அதனைத் தடுக்க

முயல்பவன்சிதைக்கப்படுவான்அந்த
 ஜனங்கள்உண்மையாகவேசிதைக்கப்பட்டு
 சிதறடிக்கப்படுவார்கள்ஆனால்பூமியிலுள்ள
 அனைத்துநாடுகளும்எருசலேமிற்குஎதிராகச்
 சண்டையிடக்கூடுவார்கள்
^௪ ஆனால்அந்நேரத்தில்நான்குதிரைகளையும்
 அதன்மேல்வீரர்களையும்மயக்கமுறச்
 செய்வேன்நான்பகைவர்களின்
 குதிரைகளையும்குதிரைவீரர்களையும்
 பயத்தினால்பேதலிக்கச்செய்வேன்ஆனால்
 என்கண்கள்திறக்கும்நான்யூதாவின்
 குடும்பத்தைக்கவனித்துக்கொண்டிருப்பேன்
^௫ யூதாவில்உள்ளகுடும்பத்தலைவர்கள்
 ஜனங்களைஉற்சாகப்படுத்துவார்கள்
 அவர்கள்சர்வவல்லமையுள்ளகர்த்தாவே
 உங்களதுதேவன்அவர்நம்மை
 பலமுள்ளவர்களாக்குகிறார்என்றார்கள்
^௬ அந்நேரத்தில்நான்யூதாவிலுள்ள
 குடும்பத்தலைவர்களைகாட்டில்எரியும்
 நெருப்பாக்குவேன்அவர்கள்தம்பகைவரை
 வைக்கோலைஎரிக்கும்நெருப்புப்போல
 அழிப்பார்கள்அவர்கள்தம்மைச்சுற்றியுள்ள
 பகைவர்களைஎல்லாம்அழிப்பார்கள்
 எருசலேம்ஜனங்கள்திரும்பவும்தம்இடமாகிய
 எருசலேமில்ஓய்ந்திருந்துகுடியிருப்பார்கள்
 என்றார்
^௭ கர்த்தர்முதலில்யூதாஜனங்களைக்
 காப்பாற்றுவார்எனவேஎருசலேம்ஜனங்கள்
 அதிகமாகத்தற்பெருமைகொள்ள

முடியாதுஎருசலேமிலுள்ளதாவீதின்
குடும்பமும்மற்றஜனங்களும்யூதாவின்
ஜனங்களைவிடத்தம்மைப்பெரியவர்களாகப்
புகழ்ந்துக்கொள்ளமுடியாது

அஆனால்கர்த்தர்எருசலேமில்உள்ள
ஜனங்களைக்காப்பார்அங்குள்ள
தள்ளாடுகின்றமனிதனும்சூடத்
தாவீதைப்போன்றுபெரும்வீரனாவான்
தாவீதின்குடும்பத்திலுள்ளஜனங்கள்
இரதங்களைப்போன்றும்ஜனங்களை
வழிநடத்தும்கர்த்தருடையசொந்தத்
தூதர்களைப்போன்றும்இருப்பார்கள்
குகர்த்தர்சூறுகிறார்அந்நேரத்தில்
எருசலேமிற்குஎதிராகப்போரிடவரும்
நாடுகளைநான்அழிப்பேன்

க^௦நான்எருசலேமில்உள்ளதாவீதின்
குடும்பத்தாரையும்மற்றஜனங்களையும்
கருணையின்ஆவியாலும்இரக்கத்தின்
ஆவியாலும்நிரப்புவேன்அவர்கள்
தாங்கள்குத்தினஒருவரானஎன்னைப்
பார்ப்பார்கள்அவர்கள்மிகவும்துக்கமாக
இருப்பார்கள்அவர்கள்ஒருவன்தன்ஒரே
மகனின்மரணத்துக்காகஅழுகிறவனைப்
போன்றும்ஒருவன்தன்முத்தமகனின்
மரணத்துக்காகஅழுகிறவனைப்போன்றும்
துக்கம்கொள்வார்கள்

ககஎருசலேமில்பெருந்துக்கத்துக்கும்
அழுகைக்கும்உரியகாலம்இருக்கும்இது
மெகிதோன்பட்டணத்துபள்ளத்தாக்கின்

ஊராகியஆதாத்ரிம்மோனின்புலம்பலைப்
போன்றிருக்கும்

கஉ அங்குள்ளஒவ்வொருகுடும்பத்தினரும்
தங்களுக்குள் அழுவார்கள் தாவீதின்
குடும்பத்திலுள்ள ஆடவர்கள் தங்களுக்குள்
அழுவார்கள் அவர்களின் மனைவியரும்
தங்களுக்குள் அழுவார்கள் நாத்தானின்
குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள்
அழுவார்கள் அவர்களின் மனைவியரும்
தங்களுக்குள் அழுவார்கள் சீமேயின்
குடும்பத்து ஆண்களும் தங்களுக்குள்
அழுவார்கள் அவர் மனைவியரும்
தங்களுக்குள் அழுவார்கள்

கங லேவியின் குடும்பத்திலுள்ள ஆண்கள்
தங்களுக்குள் அழுவார்கள் அவர்களின்
மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள்
சிமியோன் குடும்பத்திலுள்ள ஆண்களும்
அவர்களின் மனைவியரும் தங்களுக்குள்
அழுவார்கள்

கச அங்குள்ள மற்ற கோத்திரங்களிலும் இது
போல் நிகழும் ஆண்களும் பெண்களும்
தங்களுக்குள் அழுவார்கள்

கங

க ஆனால் அந்நேரத்தில்தாவீதின்
குடும்பத்தாருக்கும் எருசலேமின்
குடிமக்களுக்கும் ஒருபுதிய நீரூற்று
திறக்கப்படும் அந்த ஊற்று அவர்களின்
பாவத்தைக் கழுவி அந்த ஜனங்களைச்
சுத்தப்படுத்தும்

இனிகள்ளத்தீர்க்கதரிசிகள்

இருக்கமாட்டார்கள்

உசர்வவல்லமையுள்ளகர்த்தர்சூறுகிறார்
அந்நேரத்தில்நான்பூமியிலுள்ள அனைத்து
விக்கிரகங்களையும்நீக்குவேன்ஜனங்கள்
அவற்றின்பெயர்களைக்கூடநினைவில்
வைத்திருக்கமாட்டார்கள்நான்பூமியிலிருந்து
கள்ளத்தீர்க்கதரிசிகளையும்சுத்தமற்ற
ஆவிகளையும்நீக்குவேன்

௩ஒருவன்தொடர்ந்துதீர்க்கதரிசனம்
சொன்னால்பின்னர்அவன்தண்டிக்கப்படுவான்
அவன்பெற்றோர்கள்அவனதுசொந்ததாயும்
தந்தையும்அவனிடம்நீகர்த்தர்நாமத்தால்
பொய்சொன்னாய்எனவேநீமரிக்கவேண்டும்
என்றுசொல்வார்கள்அவனதுசொந்த
தாயும்தந்தையும்அவனைத்தீர்க்கதரிசனம்
சொன்னதற்காகக்குத்திக்கொல்வார்கள்

௪அந்நேரத்தில்தீர்க்கதரிசிகள்தமது
தரிசனங்களுக்காவும்தீர்க்கதரிசனங்களுக்காவும்
வெட்கப்படுவார்கள்அவர்கள்தாம்
தீர்க்கதரிசிகள்என்பதைக்காட்டும்முரட்டு
ஆடையைஅணியமாட்டார்கள்கள்ளத்
தீர்க்கதரிசனங்களால்ஜனங்களை
ஏமாற்றுவதற்குஅவர்கள்அவ்வாடைகளை
அணிவதில்லை

௫அந்தஜனங்கள்சொல்வார்கள்நான்
தீர்க்கதரிசிஅல்லநான்ஒருவிவசாயிநான்
குழந்தைப்பருவத்திலிருந்தேவிவசாய
வேலையைச்செய்துவருகிறேன்

கூ ஆனாலம்ற்றஜனங்களோஉங்கள்கைகளில் ஏன்இந்தகாயங்கள்என்றுகேட்பர்அவனோ நான்என்நண்பனின்வீட்டில்அடிக்கப்பட்டேன் என்பான்

எ சர்வவல்லமையுள்ளகர்த்தர்சூறுகிறார் வாளேமேய்ப்பனைத்தாக்குஎன்நண்பனைத் தாக்கும்மேய்ப்பனைத்தாக்குஅந்தமந்தை ஓடிச்செல்லும்நான்அந்தச்சிறியவர்களையும் தண்டிப்பேன்

அஇந்தநாட்டிலுள்ளமூன்றில்இரண்டுபங்கு ஜனங்கள்காயப்பட்டுமரிப்பார்கள் ஆனால் மூன்றில்ஒருபங்கினர்பிழைப்பார்கள்

கூ பின்னர்நான்மீதியானவர்களைச் சோதிப்பேன்நான் அவர்களுக்குஅநேக துன்பங்களைக்கொடுப்பேன்அத்துன்பங்கள் வெள்ளியைச்சுத்தமானவெள்ளிஎன்று நிரூபிக்கும்நெருப்பைப்போன்றிருக்கும் ஒருவன்தங்கத்தைச்சோதிப்பதுபோலநான் அவர்களைச்சோதிப்பேன்பின்னர்அவர்கள் என்னைஉதவிக்காகவேண்டுவார்கள்நான் அவர்களுக்குப்பதிலுரைப்பேன்நான்நீங்கள் எனதுஜனங்கள்என்பேன்அவர்கள்கர்த்தர் எங்கள்தேவன் என்பார்கள்

கசு

நியாயத்தீர்ப்புநாள்

கூ பார்கர்த்தருக்குநியாயந்தீர்க்கசிறப்பான நாள்இருக்கிறதுநீங்கள்அள்ளிவந்த செல்வங்கள்உங்கள்நகரில்பங்கிடப்படும்

உ நான்எல்லாதேசங்களையும்எருசலேமிற்கு

எதிராகப்போரிடகூட்டுவேன் அவர்கள்
 நகரைக்கைப்பற்றிவீடுகளை அழிப்பார்கள்
 பெண்கள்கற்பழிக்கப்படுவார்கள்
 ஜனங்களின்பாதிபேர்கைதிகளாக
 கொண்டுப்போகப்படுவார்கள் ஆனால்
 மீதியுள்ளவர்கள் நகருக்கு வெளியே கொண்டு
 செல்லப்படமாட்டார்கள்

^௩பின்னர்கர்த்தர் அந்நாடுகளோடு போரிடச்
 செய்வார் இது உண்மையான போராக
 இருக்கும்

^௪ அந்நேரத்தில் அவர் எருசேலேமிற்கு கிழக்கே
 உள்ள ஒலிவமலைமேல் நிற்பார் ஒலிவமலை
 பிளக்கும் அதன் ஒரு பகுதி வடக்குக்கும்
 மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும் ஒரு
 ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து
 மேற்காக திறந்து கொள்ளும்

^௫ அம்மலைப்பள்ளத்தாக்கு உங்களை
 நெருங்க நெருங்க நீங்கள் தப்பி ஓட
 முயல்வீர்கள் நீங்கள் யூதாவின் அரசனான
 உசியாவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட
 பூகம்பத்திற்குப்பயந்து ஓடியது போன்று
 ஓடுவீர்கள் ஆனால் எனது தேவனாகிய
 கர்த்தர் வருவார் அவரோடு அவரது
 பரிசுத்தமானவர்களும் வருவார்கள்

^௬ அது மிகவும் விசேஷமான நாளாக
 இருக்கும் அங்கு வெளிச்சமும் குளிரும் மப்பும்
 இருக்கிறது கர்த்தர் மட்டுமே அந்தநாளை
 அறிவார் ஆனால் அங்கே இரவோபகலோ
 இருக்காது பின்னர் வழக்கமாக இருள்வரும்

நேரத்தில்இன்னும்வெளிச்சம்இருக்கும்
 அந்நேரத்தில்எருசலேமிலிருந்துதொடர்ந்து
 தண்ணீர்பாயும்அந்ததண்ணீரோடை
 இரண்டாகப்பிரிந்துஒன்றுகிழக்காகவும்
 இன்னொன்றுமேற்கேமத்தியதரைக்
 கடலுக்கும்பாயும்இதுஆண்டுமுழுவதும்
 கோடைக்காலத்திலும்மழைகாலத்திலும்
 பாய்ந்துகொண்டிருக்கும்

௯ அந்நேரத்தில்உலகம்முழுவதற்கும்கர்த்தரே
 அரசராகஇருப்பார்கர்த்தர்ஒருவரேஅவரது
 நாமம்ஒன்றே

௧௦ அந்நேரத்தில்எருசலேமைச்சுற்றியுள்ள
 பகுதிமுழுவதும்அரபாபாலைவனமாக
 காலியாகஇருக்கும்நாடானதுகேபா
 தொடங்கிஎருசலேமிற்குதெற்கேயுள்ள
 ரிம்மோன்வரைக்கும்பாலைவனமாகும்
 ஆனால்எருசலேம்நகரம்முழுவதும்மீண்டும்
 கட்டப்படும்பென்யமீன்வாசல்தொடங்கி
 முதல்வாசல்(முலைவாசல்வரைக்கும்
 அனானையேல்கோபுரம்)தொடங்கி
 ராஜாவின்திராட்சைஆலைகள்வரை
 குடியேற்றப்பட்டிருக்கும்

௧௧ ஜனங்கள்அங்கேவாழப்போவார்கள்இனி
 மேல்அவர்களைஎந்தப்பகைவரும்அழிக்க
 வரமாட்டார்கள்எருசலேம்பாதுகாப்பாக
 இருக்கும்

௧௨ ஆனால்எருசலேமிற்குஎதிராகபோரிட்ட
 நாடுகளைகர்த்தர்தண்டிப்பார்அவர்களுக்குப்
 பயங்கரமானநோய்ஏற்படகாரணமாக

இருப்பார் அங்கு ஜனங்கள் இன்னும்
நின்று கொண்டிருக்கும் போதே அவர்களின்
தோல் அழுகும் அவர்களின் கண்கள்
இமைக்குள்ளும் நாக்குகள் வாய்க்குள்ளும்
அழுகிப்போகும்

கநகரு அந்தப் பயங்கரமான நோய் எதிரியின்
கூடாரத்தில் இருக்கும் அவர்களின் குதிரைகள்
கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள்
எல்லாம் அந்நோயால் பீடிக்கப்படும்
அந்நேரத்தில் அந்த ஜனங்கள் கர்த்தருக்கு
உண்மையில் பயப்படுவார்கள் அவர்கள்
ஒருவரையொருவர் பிடித்துப் பற்றிக்கொண்டு
சண்டையிடுவார்கள் யூதாவின் ஜனங்கள்
எருசலேமில் போரிடுவார்கள் ஆனால்
அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள
நாடுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவார்கள்
அவர்கள் மிகுதியாக பொன் வெள்ளி ஆடை
ஆகியவற்றைப் பெறுவார்கள்

கசு எருசலேமில் போரிட வந்த ஜனங்களில்
சிலர்பிழைப்பார்கள் ஒவ்வொரு ஆண்டும்
அவர்கள் அரசனான சர்வவல்லமையுள்ள
கர்த்தரை தொழுதிட வருவார்கள் அவர்கள்
அடைக்கல கூடாரப் பண்டிகையை கொண்டாட
வருவார்கள்

கௌ பூமியிலுள்ள எந்த ஒரு குடும்பத்திலுள்ள
ஜனங்களும் அரசனை சர்வவல்லமையுள்ள
கர்த்தரை தொழுதிட எருசலேம் செல்லாமல்
இருந்தால் பிறகு கர்த்தர் அவர்கள் மழை
பெறாமல் போகும்படிச் செய்வார்

கௌஎகிப்திலுள்ளகுடும்பத்தார்கள்எவரும்
அடைக்கலகூடாரபண்டிகைகொண்டாட
வராமல்போனால்பின்னர்கர்த்தர்பகைவரது
நாடுகளுக்குக்கொடுத்தநோயைஅவர்கள்
பெறும்படிச்செய்வார்

கௌ அதுதான்எகிப்துக்கானதண்டனையாக
இருக்கும்அடைக்கலகூடாரபண்டிகையைக்
கொண்டாடவராதமற்றநாடுகளுக்கும்
இதுதான்தண்டனை

௨௦ அந்நேரத்தில்அனைத்தும்தேவனுக்கு
உரியதாகும்குதிரைகளின்மணிகளில்
கூடகர்த்தருக்குப்பரிசுத்தம்என்று
பொறிக்கப்பட்டிருக்கும்கர்த்தருடைய
ஆலயத்தில்பயன்படுத்தப்படும்அனைத்து
பானைகளும்பலிபீடத்திற்குமுன்பாக
இருக்கும்பாத்திரங்களைப்போன்று
முக்கியமானதாகஇருக்கும்

௨௧ உண்மையில்யூதாவிலும்எருசலேமிலுமுள்ள
ஒவ்வொருபானைக்கும்சர்வவல்லமையுள்ள
கர்த்தருக்குப்பரிசுத்தம்என்றமுத்திரையிருக்கும்
கர்த்தருக்குதகனபலிகளைசெலுத்தும்
ஒவ்வொருவரும்வந்துஅவற்றில்சமைத்து
உண்ணமுடியும்
அந்நேரத்தில்அங்குவியாபாரிகள்எவரும்
சர்வவல்லமையுள்ளகர்த்தருடைய
ஆலயத்தில்பொருட்களைவிற்கவும்
வாங்கவும்மாட்டார்கள்